


நட்சத் தஸ்ரீகள்

(பட்டு ஏழிறக்கனமாகல்)



உலகத்தமிழக் கல்விக்கழகம்

www.worldtamilacademy.com

புத்தகத்தைப் பற்றி



மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவு, உடை போன்றவற்றுடன் நட்பும் அவசியமாகிறது. "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு". என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நட்பானது அமைய வேண்டும். இப்புத்தகத்தில் வரும் எலி, ஆயை, காகம் மற்றும் நாரி போன்றவற்றின் நட்பு நமக்கு வியப்பினை ஏற்படுத்துகிறது. நாமும் இவர்களைப் போல நல்லவர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டும். நமக்கு ஏற்படும் துண்பத்தின் போது நம்முடைய நண்பர்களின் குணங்களை [நட்பினை] அறிந்து கொள்ளலாம். மேலும் இப்புத்தகத்தில் வரும் 'சண்டெலிக் கல்யாணம்' எனும் கதை நம்முடைய சிந்தனையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குழந்தைக் கனிஞர் அழு. வள்ளியப்பாவின் நான்கு நண்பர்கள் என்னும் இக்கதைத் தொகுப்பு நட்பிற்கு ஒர் உதராணம்.





குழந்தைக் கவிஞர்

அழ.வள்ளியப்பா

வ.எண்

தலைப்பு

ப.எண்

1

நான்கு நண்பர்கள்

1

2

முத்து மாலை

7

3

சுண்டெலிக் கல்யாணம்

11



நான்கு நண்பர்கள்



ஓரு காடு. அந்தக் காட்டில் ஓரு காக்கை இருந்தது. ஒர் எலி இருந்தது. ஒரு மான் இருந்தது. ஒர் ஆமை இருந்தது. இந்த நான்கும் நண்பர்கள்.

ஓருநாள் மேயப்போன மான் திரும்பி வரவில்லை. வெகுநேரம் வரை வரவில்லை. காக்கையும், எலியும், ஆமையும், “மான் எப்போது வரும்? எப்போது வரும்?” என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தன. மான் வரவே இல்லை!

மானைத் தேடி காக்கை புறப்பட்டது. இங்கும் அங்கும் பறந்தது. கடைசியாக மானைக் கண்டு பிடித்துவிட்டது. ஆனால், பாவம், மான் ஒரு வலைக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்தது!

மான் பக்கத்திலே காக்கை போனது. "நன்பா, கவலைப்படாதே. நான் உடனே போய், நமது எலியைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். அது இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றிவிடும்" என்றது.

உடனே எலியும் ஆமையும் இருந்த இடத்திற்குக் காக்கை பறந்து சென்றது. தான் பார்த்ததைச் சொன்னது. அதைக் கேட்டதும், "ஆ அப்படியா வா, உடனே போகலாம் என்றது எலி.





காக்கை, எலியை முதுகிலே தூக்கிக்கொண்டு பறந்தது. இரண்டும் மான் இருந்த இடத்திற்குச் சென்றன. ஆமையும் பின்னாலே சென்றது. மான் என்ன ஆனதோ! 'என்ற கவலை ஆமைக்கு. நகர்ந்து, நகர்ந்து மான் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

காக்கை மேலே பறந்து போய் வேடன் வருகிறானா என்று பார்த்தது. வேடன் கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்தான். உடனே, "அதோ வேடன் வருகிறான். சீக்கிரம் வேலை நடக்கட்டும்" என்றது காக்கை.

எலி வலையைப் பல்லால் கடித்தது. வலை அறுந்தது. மான் தப்பித்துக் கொண்டது.

வேடன் வருவதற்குள் மான் ஒரே ஒட்டமாக ஒடி விட்டது. வேடன் ஏமாந்து போனான்!

மான் தப்பி ஒடியதும், எலி பக்கத்தில் இருந்த பொந்துக்குள் ஒடி ஒளிந்து கொண்டது. காக்கை பறந்து போய் மரத்தில் உட்கார்ந்து கொண்டது. ஆமையால் ஒட முடியுமா? அது மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது

வேடன் ஆமையைப் பார்த்துவிட்டான். உடனே அதைப் பிடித்தான். "மான் கிடைக்கவில்லை, இந்த ஆமையாவது கிடைத்ததே, இதைச் சமைத்துச் சாப்பிடலாம்" என்று நினைத்தான். ஆமையை வில்லுடன் சேர்த்து நன்றாகக் கட்டினான்; தூக்கிக் கொண்டு நடந்தான்!

"ஜயோ, ஆமை வேடனிடம் அகப்பட்டுக் கொண்டதே!" என்று காக்கையும், எலியும், மானும் கவலைப்பட்டன. அப்போது, ஆமையைக் காப்பாற்றக் காக்கை ஒரு யோசனை சொன்னது. அது மிகவும் அருமையான யோசனை.

வேடன் போகும் வழியில் ஒர் ஏரி இருந்தது. அந்த ஏரிக் கரைக்கு காக்கை, மான், எலி மூன்றும் சென்றன. வேடன் போவதற்கு முன்பே போய்விட்டன.

ஏரிக்கரையில் மான் செத்ததுபோல் படுத்துக் கொண்டது. மான் தலைமேல் காக்கை உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்தது. எலி சிறிது தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

வேடன் மானைப் பார்த்தான். 'அடே, இங்கே ஒரு மான் செத்துக் கிடக்கிறதே!' என்று நினைத்தான். உடனே கையில் இருந்த



ஆுமையை ஏரிக்கரையில் வைத்துவிட்டு, மானை நோக்கிப் போனான். வேடன் நெருங்கி வருவதைக் காக்கை பார்த்தது. பார்த்ததும், 'காகா, காகா' என்று கத்திக்கொண்டே மேலே பறந்தது. உடனே, மான் சட்டென்று எழுந்தது; ஒரே ஒட்டமாக ஓடிவிட்டது.

இதற்குள் ஏரிக் கரையில் இருந்த ஆுமையிடம் எலி ஓடிவந்தது. ஆுமையைக் கட்டியிருந்த கயிற்றை அவசர அவசரமாகப் பல்லால் கடித்து, அறுத்தது.

ஆுமை தப்பித்துக் கொண்டது. பக்கத்திலிருந்த ஏரித் தண்ணீருக்குள் இறங்கி ஒளிந்துகொண்டது. எலியும் புதருக்குள் ஒளிந்துகொண்டது

ரமாந்துபோன

ஆமையை வைத்த அங்கே ஆமையைக் காணோம். அறுந்த கயிறும், வில்லும் தான் கிடந்தன. 'ஐயோ, மானுக்கு ஆசைப்பட்டேன். கையில் இருந்த ஆமையும் போய்விட்டதே!' என்று வருந்தினான்.

வேடன்

மறுபடியும் நான்கு நன்பர்களும் ஒன்றாய்க் கூடினார்கள்.

"புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்" என்றது காக்கை.

"ஓற்றுமையே பலம்" என்றது எலி.

"ஆமாம், ஆமாம்" என்று தலையை ஆட்டின ஆமையும், மானும்.



முத்து மாலை



ஆலமரத்தில் ஒரு காக்கை சூடு கட்டியிருந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு புற்று இருந்தது. அந்தப் புற்றில் ஒரு பாம்பு வசித்து வந்தது.அந்தப் பாம்பு பொல்லாத பாம்பு! அது அடிக்கடி மரத்தின் மேல் ஏறி, காக்கையின் முட்டைகளை உடைத்துச் சாப்பிட்டுவிடும்.

இதனால்,
வருத்தப்பட்டது. நரியிடம்
கேட்டது.

காக்கை
யோசனை



நரி ஒரு யோசனை சொன்னது. அதைக் கேட்டதும், "சரியான யோசனை. நான் அப்படியே செய்கிறேன்" என்றது காக்கை.

உடனே காக்கை நேராக அரண்மனைக்குச் சென்றது. அரசகுமாரி குளிக்கும் இடத்தில் காத்துக்கொண்டிருந்தது.

அரசகுமாரி அங்கே வந்தாள். நகைகளைக் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டுக் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய முத்து மாலையைக் காக்கை தூக்கிக்கொண்டு பறந்தது. உடனே அரசகுமாரி கூச்சல் போட்டாள். அரண்மனைச் சேவகர்கள் காக்கையைத் தூரத்திக்கொண்டு ஓடினார்கள்.



காக்கை முத்து மாலையைப் பாம்புப் புற்றில் போட்டுவிட்டு மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. சேவகர்கள் புற்றின் பக்கத்திலே போனார்கள். உள்ளே முத்து மாலை கிடந்ததால் புற்றை இடித்தார்கள். அப்போது உள்ளேயிருந்த பாம்பு புஸ் என்று சீறிக்கொண்டு வெளியே வந்தது.

சேவகர்கள் பாம்பை ஈட்டியால் குத்தினார்கள். பாம்பு அங்கேயே செத்துப் போய்விட்டது.

காக்கை சுகமாக வாழ்ந்தது.



சுண்டெல்க் கஸ்யானம்



ஓரு முனிவர் கங்கை நதிக்குப் போனார். நன்றாகக் குளித்துவிட்டுக் கரைக்கு வந்தார். அப்போது 'தொப்' என்று ஓரு சுண்டெலி மேலே இருந்து விழுந்தது. அது ஓரு பெண் சுண்டெலி. உடனே, முனிவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். ஓரு பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அது தான் சுண்டெலியைத் தவறிக் கீழே போட்டுவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டார்.

சுண்டெலி துடிதுடித்துக் கொண்டிருந்தது. முனிவருக்கு இரக்கம் உண்டாகிவிட்டது. அவர் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொன்னார்.



உடனே அந்தச் சுண்டெலி ஒரு சிறு பெண்ணாக மாறிவிட்டது. முனிவர் அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஆசிரமத்திற்குப் போனார்; அன்பாக வளர்த்து வந்தார்.

சில காலம் சென்றது. அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய வயது வந்தது. அவளை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கலாம் என்று முனிவர் யோசித்தார். 'சூரியனுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவன் தான் நல்ல பலசாலி' என்று தீர்மானித்தார்.

உடனே சூரியனை வரவழைத்தார். சூரியன் வந்ததும், "ஏனம்மா, உனக்கு இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார்.



"இவரா? ஜயயோ!

வேண்டவே வேண்டாம். இவர் ஒரே
குடாக இருக்கிறார். என்னால்
இந்தச் சூட்டைத் தாங்கவே
முடியாது. இவரைக் காட்டிலும்
பலசாலியைத் தான் நான்
கல்யாணம் பண்ணிக் கொள்வேன்"
என்றாள்.

"அப்படியானால், மேகத்தைக் கல்யாணம் பண்ணிக் கொள்.
மேகம்தான் என்னைவிட பலசாலி. அது அடிக்கடி என்னையே
மறைத்துவிடுகிறது." என்றது சூரியன்.

உடனே முனிவர் மேகத்தை வரவழைத்தார். மேகத்தைப்
பார்த்ததும், "ஜயோ, இவர் ஒரே கறுப்பு. அடுப்புக் கரி மாதிரி
இருக்கிறார். எனக்கு வேண்டாம். இவரைவிட பலசாலிதான் வேணும்"
என்றாள்.

"காற்றுத்தான் என்னைவிட பலசாலி. அது என்னைத்
துரத்திக்கொண்டே இருக்கும்" என்றது மேகம். முனிவர் காற்றை
வரவழைத்தார்.

காற்றைப் பார்த்ததும்,
"இவரோடு எப்படி நான் வாழ
முடியும்? இவர் ஒர் இடத்திலே
தங்கமாட்டார். எப்போதும்
ஒடிக்கொண்டே இருப்பார். இவர்
வேண்டாம். இவரைக் காட்டிலும்
பலசாலியைத்தான் நான் கல்யாணம்
பண்ணிக் கொள்வேன்" என்றாள்.

"என்னைக் காட்டிலும் பலசாலி மலை தான். என்னால்,
மலையை அசைக்கக் கூட முடியவில்லையே!" என்றது காற்று. பிறகு
முனிவர் மலையை வரவழைத்தார். மலையைப் பார்த்ததும், "இவர்
ஒரே கரடு முரடாக இருக்கிறார். இருந்த இடத்தைவிட்டு இப்படி
அப்படி அசையமாட்டார்.

எனக்கு இவர் வேண்டாம். இவரைக் காட்டிலும் வேறு பலசாலி கிடையாதா?" என்று கேட்டாள்.

"ஏன் இல்லை? சுண்டெலி இருக்கிறதே! அது என்னைவிடப் பெரிய பலசாலி. என் வயிற்றையே அது குடைந்துவிடுகிறதே!" என்றது மலை.

உடனே முனிவர் சுண்டெலியை வரவழைத்தார். சுண்டெலியைப் பார்த்ததும், "ஆ! இவர்தான் எனக்குப் பிடித்தமான மாப்பிள்ளை. ஆகா, என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன சுறுசுறுப்பு!" என்றாள். இதைக் கேட்டதும் முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். உடனே ஒரு மந்திரத்தைச் சொன்னார். சொல்லி முடித்ததும், அந்தப் பெண் பழையபடி சுண்டெலியாக மாறிவிட்டாள். சுண்டெலிப் பெண்ணுக்கும் சுண்டெலி மாப்பிள்ளைக்கும் முனிவர் கல்யாணம் பண்ணிவைத்தார். கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது.





குழந்தைக் கவிஞர்

அழ.வள்ளியப்பா

- “குழந்தைக் கவிஞர்” என அன்போடு அழைக்கப்படுபவர்.
- “பிள்ளைக் கவியரசு” என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்.
- 50-க்கு மேற்பட்ட குழந்தைப் புத்தகங்களை எழுதியவர், இவற்றில் 2 புத்தகங்களுக்கு இந்திய அரசினரும், 6 புத்தகங்களுக்கு தமிழக அரசினரும் பரிசுகள் வழங்கியுள்ளனர்.
- 1950-ல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவிப் பல நல்ல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளார்.
- கதைகளுடன் ‘மாம்பழமாம் மாம்பழம்...’, ‘தோசை நல்ல தோசை...’ எனத் தொடங்கும் பல பாடல்களையும் எழுதியுள்ளார். ‘மலரும் உள்ளம்’, ‘சிரிக்கும் பூக்கள்’ போன்றவை அவருடைய குழந்தைப் பாடல் தொகுதிகள் ஆகும்.
- கவிமணி, நாமக்கல் கவிஞர், ராஜாஜி, கல்கி, டாக்டர் சேதுப் பிள்ளை, டாக்டர் மு.வ போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.
- ஐனாதிபதி டாக்டர் ஜாகிர் ஹுஸேன், ஐனாதிபதி பக்ருதீன் அலி அகமது இருவராலும் கேடயங்கள் வழங்கிக் கொரவிக்கப் பெற்றவர்.



உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

www.worldtamilacademy.com

